



The Manager
Listing Department
National Stock Exchange of India Limited
“Exchange Plaza” C-1 Block G
Bandra Kurla Complex
Bandra (East)
Mumbai- 400051

16th August, 2023

SYMBOL: APOLSINHOT

Sub: Newspaper Publication of Un-audited Financial results (Standalone & Consolidated) for quarter ended 30.06.2023

Dear Sir/Ma'am,

Pursuant to Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements), Regulations 2015, please find enclosed herewith the published copies of Un-audited financial results (standalone & consolidated) for quarter ended 30.06.2023. The financial results have been published in English newspaper-Business Standard and Tamil newspaper-Makkal Kural on 15.08.2023.

Please take the same on records.

Thanking You.

Yours faithfully,

For APOLLO SINDOORI HOTELS LIMITED

Digitally signed
by SURABHI
PASARI
Date: 2023.08.16
13:43:39 +05'30'

Surabhi Pasari

Company Secretary



Apollo Sindoori Hotels Limited
(Registered & Corporate Office)

43/5, Hussain Mansion, Greams Road,
Thousand Lights, Chennai - 600006.
P : +91 44 49045017, www.info@apollosindoori.com

CIN No.L72300TN1998PLC041360

...continued from previous page.

| | | |
|--|---|---|
| <p>BOOK RUNNING LEAD MANAGER</p> <p>PANTOMATH Capital Advisors (P) Ltd PANTOMATH CAPITAL ADVISORS PRIVATE LIMITED Reg. office: Pantomath Nucleus House, Sakhi Vihar Road, Andheri East, Mumbai - 400072 Maharashtra, India. Telephone: +91-22 6194 6700. Email and Investor Grievance Id: ipo@pantomathgroup.com Website: www.pantomathgroup.com, Contact Person: Bharti Ranga, SEBI Registration No: INM000012110</p> | <p>REGISTRAR TO THE OFFER</p> <p>LINK Intime LINK INTIME INDIA PRIVATE LIMITED C-101, 247 Park, 1st Floor, L.B.S. Marg, Vikhroli West, Mumbai, 400 083, Maharashtra, India. Telephone: +91 22 4918 6200. Email/ Investor grievance email: seroflexindustries.ipo@linkintime.co.in Website: www.linkintime.com; Contact person: Shanti Gopalakrishnan SEBI Registration No: INR000004058</p> | <p>COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER</p> <p>Kinjal Kamlesh Shah, AEROFLEX INDUSTRIES LIMITED Plot No. 41, 42/13, 42/14 & 42/18, near Taloja MIDC, Village Chal, Behind IGPL, Panvel, Navi Mumbai - 410 208, Maharashtra, India. Telephone: +91 22 61467100/ 22 22850888; Email ID: corporate@aeroflexindia.com; Website: www.aeroflexindia.com</p> <p>Investors can contact the Company Secretary and Compliance Officer, the Book Running Lead Manager or the Registrar to the Offer in case of any pre-Offer or post-Offer related grievances, such as non-receipt of letters of Allotment, non-credit of Allotted Equity Shares in the respective beneficiary account, non-receipt of refund orders or non-receipt of funds by electronic mode, etc. For all Offer related queries and for redressal of complaints, investors may also write to the BRLM.</p> |
|--|---|---|

AVAILABILITY OF THE RHP: Investors are advised to refer to the RHP and the "Risk Factors" beginning on page 37 of the RHP before applying in the Offer. A copy of the RHP will be made available on the website of SEBI at www.sebi.gov.in and is available on the websites of the BRLM, Pantomath Capital Advisors Private Limited at www.pantomathgroup.com, the website of the Company, Aeroflex Industries Limited at www.aeroflexindia.com and the websites of the Stock Exchanges, for BSE at www.bseindia.com and for NSE Limited at www.nseindia.com.

AVAILABILITY OF BID CUM APPLICATION FORM: Bid cum Application Form can be obtained from the Registered Office of our Company, AEROFLEX INDUSTRIES LIMITED: Telephone: +91 91 22 61467100/ 22 22850888; BRLM: Pantomath Capital Advisors Private Limited, Telephone: +91-22 6194 6700 and Syndicate Members: Pantomath Capital Advisors Private Limited, Telephone: +91-22 6194 6700 and Pantomath Stock Brokers Private Limited (formerly known as Pantomath Stock Brokers Private Limited), Tel.: +91 22 42577000 and at selected locations of Sub-Syndicate Members (as given below), Registered Brokers, SCSBs, Designated RTA Locations and Designated CDP Locations for participating in the Offer. Bid cum Application Forms will also be available on the websites of the Stock Exchanges and www.bseindia.com and www.nseindia.com and at all the Designated Branches of SCSBs, the list of which is available on the websites of the Stock Exchanges and SEBI.

SUB-SYNDICATE MEMBERS: Asit C Mehta Investments Ltd, Axis Securities Limited, Choice Equity Broking Private Limited, ICICI Securities Ltd, IIFL Securities Ltd, JM Financial Services Limited, LKP Securities, Marwadi Shares & Finance, Motilal Oswal Securities Limited, Nirmal Bang Securities Pvt Limited, Pentagon Stock Brokers Private Limited, Pravin

AEROFLEX INDUSTRIES LIMITED is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, to undertake an initial public offer of its Equity Shares and has filed the RHP with RoC on August 11, 2023. The RHP shall be available on the website of SEBI at www.sebi.gov.in, websites of the Stock Exchanges i.e., BSE at www.bseindia.com and NSE at www.nseindia.com and is available on the websites of the BRLM, i.e. Pantomath Capital Advisors Private Limited at www.pantomathgroup.com. Any potential investors should note that investment in equity shares involves a high degree of risk and for details relating to such risk, please see the section titled "Risk Factors" on page 37 of the RHP. Potential investors should not rely on the DRHP filed with SEBI for making any investment decision. Specific attention of the investors is invited to "Risk Factors" beginning on page 37 of the RHP. Potential investors should note that investment in equity shares involves a high degree of risk and for details relating to such risk, please see the section titled "Risk Factors" beginning on page 37 of the RHP. Potential investors should not rely on the DRHP for making any investment decision. 1- The Equity Shares have not been and will not be registered under the United States Securities Act of 1933, as amended (the "U.S. Securities Act") or any other applicable law of the United States and, unless so registered, may not be offered or sold within the United States except pursuant to an exemption from, or in a transaction not subject to, the registration; requirements of the U.S. Securities Act and applicable state securities laws. Accordingly, the Equity Shares are being offered and sold (a) only to persons reasonably believed to be (i) "qualified institutional buyers" (as defined in Rule 144A under the U.S. Securities Act and referred to as "U.S. QIBs") in transactions exempt from the registration requirements of the U.S. Securities Act, and (ii) Qualified Purchasers, as defined in Section 2(a)(51) of the U.S. investment Company Act of 1940, and (b) outside the United States in offshore transactions in compliance with Regulation S and the applicable laws of the jurisdiction where those offers and sales are made. There will be no public offering of the Equity Shares in the United States.

Ratinal Share & Stock Brokers Limited, RKS Securities Pvt Ltd., RR Equity Brokers Private Limited, Sharekhan Ltd., SMC Global Securities Ltd.; Systematix Shares and Stocks (India) Limited, YES Securities (India) Limited and Zerodha Broking Limited.

ESCROW COLLECTION BANK(S): Kotak Mahindra Limited. | **REFUND BANK(S):** Kotak Mahindra Limited.

PUBLIC OFFER ACCOUNT BANK(S): Axis Bank Limited. | **SPONSOR BANKS:** Kotak Mahindra Limited and Axis Bank Limited.

UPI: UPI Bidders can also Bid through UPI Mechanism.

All capitalised terms used herein and not specifically defined shall have the same meaning as ascribed to them in the RHP.

For **AEROFLEX INDUSTRIES LIMITED**
On behalf of the Board of Directors
Sd/-
Kinjal Kamlesh Shah
Company Secretary & Compliance Officer

Place: Mumbai
Date: August 14, 2023

| <p>BANNARI AMMAN SPINNING MILLS LIMITED Regd. Office : 252, Mettupalayam Road, Coimbatore - 641 043. Telephone : (0422)-2435555, 2447959 E-mail : accts@bannarimills.com CIN : L17111TZ1989PLC002476 Website : www.bannarimills.com</p> | | | | | | | | | |
|--|--|------------------------|----------------------|------------------------|------------------------|------------------------|----------------------|------------------------|------------------------|
| <p>EXTRACT OF UNAUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30.06.2023 [Rs. in Lakhs except EPS]</p> | | | | | | | | | |
| Sl. No. | Particulars | Standalone | | | | Consolidated | | | |
| | | Quarter Ended | Quarter Ended | Quarter Ended | Year Ended | Quarter Ended | Quarter Ended | Quarter Ended | Year Ended |
| | | 30.06.2023 (Unaudited) | 31.03.2023 (Audited) | 30.06.2022 (Unaudited) | 31.03.2023 (Audited) | 30.06.2023 (Unaudited) | 31.03.2023 (Audited) | 30.06.2022 (Unaudited) | 31.03.2023 (Audited) |
| 1 | Total income from operations (net) | 20,611.09 (892.71) | 33,681.37 (1,490.88) | 29,246.26 (575.62) | 1,09,885.45 (5,049.42) | 27,009.10 (507.28) | 38,438.05 (1,500.78) | 38,350.12 (1,031.56) | 1,40,571.06 (3,344.21) |
| 2 | Net Profit/(Loss) for the period (before tax, Exceptional and/or Extraordinary items) | (892.71) | (1,490.88) | 575.62 | (5,049.42) | (507.28) | (1,500.78) | 1,031.56 | (3,344.21) |
| 3 | Net Profit/(Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items) | (892.71) | (1,490.88) | 575.62 | (5,049.42) | (507.28) | (1,500.78) | 1,031.56 | (3,344.21) |
| 4 | Net Profit/(Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items) | (612.01) | (952.38) | 441.17 | (3,482.97) | (319.22) | (1,016.25) | 770.41 | (2,284.83) |
| 5 | Total Comprehensive Income for the period [Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)] | (611.93) | (851.62) | 429.83 | (3,416.03) | (319.14) | (900.42) | 759.06 | (2,182.82) |
| 6 | Equity Share Capital | 3,242.09 | 3,242.09 | 3,242.09 | 3,242.09 | 3,242.09 | 3,242.09 | 3,242.09 | 3,242.09 |
| 7 | Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet | | | 37,305.85 | | | | | 38,842.03 |
| 8 | Earnings Per Share (of Rs.5/- each) (for continuing and discontinued operations) | (0.94) | (1.47) | 0.68 | (5.37) | (0.74) | (1.58) | 0.91 | (4.56) |
| | a) Basic and Diluted | | | | | | | | |

Notes :
The above is an extract of the detailed format of financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of unaudited financial results are available on the Stock Exchange Website www.nseindia.com, www.bseindia.com and on the company's website www.bannarimills.com.

For and on behalf of the Board of Directors
S. V. Arumugam
Managing Director
DIN: 0002458

Place : Coimbatore
Date : 14.08.2023

| <p>APOLLO SINDOORI HOTELS LIMITED CIN:L72300TN1998PLC041360 Registered Office: Hussain Mansion, Ground Floor, # 43/5, Greams Road, Thousand Lights, Chennai - 600 006 Tel: 044 49045000, Email:info@apollosindoorei.com, Website:www.apollosindoorei.com</p> | | | | | | | | | |
|---|------------------------|----------------------|------------------------|----------------------|------------------------|----------------------|------------------------|----------------------|--|
| <p>Extracts of Standalone and Consolidated Financial Results for the Quarter ended 30th June, 2023 (Rs. In Lakhs)</p> | | | | | | | | | |
| PARTICULARS | Standalone | | | | Consolidated | | | | |
| | Quarter Ended | Quarter Ended | Quarter Ended | Year Ended | Quarter Ended | Quarter Ended | Quarter Ended | Year Ended | |
| | 30.06.2023 (Unaudited) | 31.03.2023 (Audited) | 30.06.2022 (Unaudited) | 31.03.2023 (Audited) | 30.06.2023 (Unaudited) | 31.03.2023 (Audited) | 30.06.2022 (Unaudited) | 31.03.2023 (Audited) | |
| Total income from operations (net) | 6,734.63 | 7,136.61 | 5,583.52 | 25,849.08 | 12,623.47 | 13,443.68 | 5,775.27 | 36,700.34 | |
| Other non operating income | 20.93 | 134.73 | 41.58 | 994.26 | 231.86 | 650.85 | 88.00 | 920.39 | |
| Total income | 6,755.56 | 7,271.34 | 5,625.10 | 26,843.34 | 12,855.33 | 14,094.53 | 5,863.27 | 37,620.73 | |
| Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items) | 302.92 | 240.84 | 337.66 | 1,656.45 | 560.13 | 700.32 | 317.69 | 1,387.56 | |
| Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items) | 302.92 | 240.84 | 337.66 | 1,656.45 | 560.13 | 700.32 | 381.56 | 2,492.70 | |
| Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items) | 219.11 | 105.59 | 258.58 | 1,192.66 | 382.62 | 204.03 | 324.16 | 1,691.50 | |
| Total Comprehensive Income for the period (comprising Profit/(Loss) for the period after and other Comprehensive Income (after Tax)) | 219.11 | 136.48 | 258.58 | 1,223.54 | 598.63 | 315.65 | 311.11 | 1,804.49 | |
| Equity Share Capital (Face Value of Rs.5 per share) | 130.02 | 130.02 | 130.02 | 130.02 | 130.02 | 130.02 | 130.02 | 130.02 | |
| Earnings Per Share (Rs.) (of Rs.5/- each) Basic & Diluted (not annualised) | 8.43 | 4.06 | 9.94 | 45.86 | 14.71 | 7.85 | 12.47 | 65.05 | |

Notes:
1. The above results, duly reviewed by the Audit Committee, have been approved by the Board Of Directors in its meeting held on 14.08.2023.
2. The above is an extract of the detailed format of Standalone and Consolidated Unaudited financial Results for the Quarter ended 30th June 2023, filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results for the Quarter ended 30th June 2023 is available on the Stock Exchange websites (www.nseindia.com) and website of the Company (www.apollosindoorei.com).
3. The above results have been prepared in accordance with the Companies (Indian Accounting Standard) Rules, 2015 (IND AS) as prescribed under Section 133 of the Companies Act, 2013.
4. Interim Dividend of Rs. 1.33 Crs. related to Q1 received from Faber Sindoorei on 10th August 2023. Due to timing difference, this Income has been accounted in Q2.

For and on Behalf of the Board
G. Venkatraman
Chairman

Place: Chennai
Date : 14.08.2023

| | | | | | |
|---|--|-------------------------------|---|-------------------------|--|
| <p>ELNET TECHNOLOGIES LIMITED CIN : L72300TN1990PLC019459 Registered office: Elnet Software City, TS 140, Block No.2 & 9, Rajiv Gandhi Salai, Taramani, Chennai - 600 113 Phone No. : 91 - 44 - 2254 1791/93; Fax: 91 - 44 - 2254 1955 E-mail: elnetcity@gmail.com; website: www.elnettechnologies.com</p> | | | | | |
| <p>INFORMATION TO SHAREHOLDERS</p> | | | | | |
| <p>THIRTY SECOND ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCE OR OTHER AUDIO-VISUAL MEANS</p> | | | | | |
| <p>Members may note that the 32nd Annual General Meeting ("AGM") of the Members of the Company will be held on Saturday, September 09, 2023 at 11.00 A.M. Indian Standard Time ("IST") through Video Conferencing ("VC")/Other Audio Visual Means ("OAVM") to transact the business that will be set forth in the notice of AGM, pursuant to the provision of Companies Act, 2013 read with rules made thereunder, the Securities Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the relevant circular issued by the Ministry of Corporate Affairs ("MCA"), Government of India and other applicable provisions of the Companies Act, 2013 and circulars issued by the Securities and Exchange Board of India ("SEBI") from time to time.</p> <p>The Notice of 32nd AGM along with the Annual Report for the Financial Year 2022-23 (AGM documents) will be sent only by electronic mode to those Members whose email addresses are registered with the Company's Depositories/RTA and will also be made available on the website of the Company www.elnettechnologies.com and on the website of Stock exchange i.e., BSE Limited at www.bseindia.com. Members can attend and participate in the AGM through the VC/OAVM facility only.</p> <p>Manner of casting vote(s) through e-voting: The Company is providing remote e-voting facility ("remote e-voting") to all its members to cast their votes and also to vote during the AGM through CDSL e-voting system ("e-Voting"). Detailed procedure for remote e-voting before the AGM/e-voting during the meeting shall be provided in the Notice of the AGM.</p> <p>Manner of registering/updating e-mail address/bank account mandate may follow the below instructions:</p> <table border="1" style="width:100%; border-collapse: collapse;"> <tr> <td style="width:20%;">Dematerialised Holding</td> <td>Register/ update the details in your demat account, as per the process advised by your Depository Participant</td> </tr> <tr> <td>Physical Holding</td> <td>Register/ update the details in prescribed Form ISR-1 and other Holding relevant forms with the RTA of the Company, M/s. Cameo Corporate Services Limited at their registered address at Subramanian Building, 1, Club House Rd, near Spencers Signal on, Anna Salai, Royapettah, Chennai, Tamil Nadu 600002, Unit: Elnet Technologies Limited and email to kandhimathi@cameoindia.com Members may download the prescribed forms from the Company's websites at http://www.elnettechnologies.com/shareholder communication or RTA's websites at https://cameoindia.com/register-and-share-transfer?text=Our%20registry%20clients-Useful%20links-Form%20ISR%205 The Notice of 32nd AGM along with the Annual Report for the Financial Year 2022-23 (AGM documents) will be sent only by electronic mode to those Members whose email addresses are registered with the Company's Depositories/RTA and will also be made available on the website of the Company www.elnettechnologies.com and on the website of Stock exchange i.e., BSE Limited at www.bseindia.com. Members can attend and participate in the AGM through the VC/OAVM facility only. Members who have not registered their e-mail addresses/ Mobile number are requested to visit https://investors.cameoindia.com for registering the same to receive the Notice of the AGM and Annual Report 2022-23 electronically.</td> </tr> </table> | | Dematerialised Holding | Register/ update the details in your demat account, as per the process advised by your Depository Participant | Physical Holding | Register/ update the details in prescribed Form ISR-1 and other Holding relevant forms with the RTA of the Company, M/s. Cameo Corporate Services Limited at their registered address at Subramanian Building, 1, Club House Rd, near Spencers Signal on, Anna Salai, Royapettah, Chennai, Tamil Nadu 600002, Unit: Elnet Technologies Limited and email to kandhimathi@cameoindia.com Members may download the prescribed forms from the Company's websites at http://www.elnettechnologies.com/shareholder communication or RTA's websites at https://cameoindia.com/register-and-share-transfer?text=Our%20registry%20clients-Useful%20links-Form%20ISR%205 The Notice of 32 nd AGM along with the Annual Report for the Financial Year 2022-23 (AGM documents) will be sent only by electronic mode to those Members whose email addresses are registered with the Company's Depositories/RTA and will also be made available on the website of the Company www.elnettechnologies.com and on the website of Stock exchange i.e., BSE Limited at www.bseindia.com. Members can attend and participate in the AGM through the VC/OAVM facility only. Members who have not registered their e-mail addresses/ Mobile number are requested to visit https://investors.cameoindia.com for registering the same to receive the Notice of the AGM and Annual Report 2022-23 electronically. |
| Dematerialised Holding | Register/ update the details in your demat account, as per the process advised by your Depository Participant | | | | |
| Physical Holding | Register/ update the details in prescribed Form ISR-1 and other Holding relevant forms with the RTA of the Company, M/s. Cameo Corporate Services Limited at their registered address at Subramanian Building, 1, Club House Rd, near Spencers Signal on, Anna Salai, Royapettah, Chennai, Tamil Nadu 600002, Unit: Elnet Technologies Limited and email to kandhimathi@cameoindia.com Members may download the prescribed forms from the Company's websites at http://www.elnettechnologies.com/shareholder communication or RTA's websites at https://cameoindia.com/register-and-share-transfer?text=Our%20registry%20clients-Useful%20links-Form%20ISR%205 The Notice of 32 nd AGM along with the Annual Report for the Financial Year 2022-23 (AGM documents) will be sent only by electronic mode to those Members whose email addresses are registered with the Company's Depositories/RTA and will also be made available on the website of the Company www.elnettechnologies.com and on the website of Stock exchange i.e., BSE Limited at www.bseindia.com. Members can attend and participate in the AGM through the VC/OAVM facility only. Members who have not registered their e-mail addresses/ Mobile number are requested to visit https://investors.cameoindia.com for registering the same to receive the Notice of the AGM and Annual Report 2022-23 electronically. | | | | |
| <p>Joining the AGM through VC/OAVM: Members will be able to attend the AGM through VC/OAVM, through e-voting website at www.evotingindia.com. The information about login credentials to be used and the steps to be followed for attending the AGM are explained in the Notice of the AGM.</p> | | | | | |
| <p>RECORD DATE FOR DIVIDEND AND PAYMENT THEREOF</p> | | | | | |
| <p>a) The Company has fixed Tuesday, August 29, 2023, as the "Record date" for determining entitlement of Members of dividend, recommended by the Board of Directors of the Company, for the Financial Year ended March 31, 2023. b) The dividend will be credited /dispatched within the timeline specified in the respective rules to those members whose name appears in the Company Register of Members as on the cut-off date (record date) of Tuesday, August 29, 2023. c) Members holding shares in physical form who have not updated their mandate for receiving the dividends directly to their bank accounts through electronic clearing services or any other means, can register the same by sending the details of copy of PAN card and cheque to our Registrar and Share Transfer Agent, M/s. Cameo corporate services limited. For detailed clarification or information required in this regard if any, the shareholders are requested to contact Mrs. Kandhimathi via email kandhimathi@cameoindia.com and (044-40020228).</p> <p>Members are requested to carefully read the Notice of the AGM and in particular, instructions for joining the AGM, manner of casting vote through remote e-voting before the AGM or voting during the AGM.</p> <p>This notice is being issued for the information and benefit of all shareholders of the Company in compliance with the applicable circulars issued by MCA and SEBI</p> | | | | | |
| <p>By order of the Board of Directors For ELNET TECHNOLOGIES LIMITED Sd/- Ritesh Shivkumar Mishra Company Secretary</p> | | | | | |
| <p>Place: Chennai Date : August 15, 2023</p> | | | | | |

| <p>Muthoot Vehicle & Asset Finance Ltd</p> | | | |
|---|-----------------------|-----------------------|--------------------|
| <p>STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30, 2023 ₹ in lakhs</p> | | | |
| Particulars | For the quarter ended | For the quarter ended | For the year ended |
| | June 30, 2023 | June 30, 2022 | March 31, 2023 |
| | Unaudited | Unaudited | Audited |
| 1 Total Income | 1,414.70 | 1,449.39 | 6,199.85 |
| 2 Net Profit for the period (before Tax, Exceptional and Extraordinary items) | 260.75 | 174.99 | 1,429.71 |
| 3 Net Profit for the period before Tax (after Exceptional and Extraordinary items) | 260.75 | 174.99 | 1,429.71 |
| 4 Net Profit for the period after Tax (after Exceptional and Extraordinary items) | 194.28 | 231.67 | 1,414.88 |
| 5 Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)] | 180.62 | 232.42 | 1,413.27 |
| 6 Paid up Equity Share Capital (Face Value of Rs. 10/- Each) | 2,500.00 | 2,500.00 | 2,500.00 |
| 7 Other Equity excluding Revaluation Reserves | 7,365.20 | 6,003.72 | 7,184.58 |
| 8 Securities Premium Account | | | |
| 9 Net Worth | 9,865.20 | 8,503.72 | 9,684.58 |
| 10 Paid up Debt Capital / Outstanding Debt | 16,543.47 | 22,797.34 | 22,217.66 |
| 11 Outstanding Redeemable Preference Shares | - | - | - |
| 12 Debt Equity Ratio | 1.68 | 2.68 | 2.29 |
| 13 Earnings per equity share (Face Value of Rs. 10/- Each) (for continuing and discontinued operations) | | | |
| Basic (Rs.)* | 0.78 | 0.93 | 5.66 |
| Diluted (Rs.)* | 0.78 | 0.93 | 5.66 |
| 14 Capital Redemption Reserve | - | - | - |
| 15 Debenture Redemption Reserve | - | - | - |
| 16 Debt Service Coverage Ratio | 0.30 | 0.87 | 0.92 |
| 17 Interest Service Coverage Ratio | 1.54 | 1.30 | 1.88 |
| *Not annualised | | | |

Notes :
a) The above is an extract of the detailed format of quarterly financial results filed with the Stock Exchange(s) under regulation 52 of the Listing Regulations. The full format of the quarterly financial result is available on the website on the BSE Limited (www.bseindia.com) and the website of the company Muthoot Vehicle and Asset Finance Ltd (www.mvaf.com)
b) For the other line items referred in regulation 52(4) of the Listing Regulation, pertinent disclosures have been made to the BSE limited and can be accessed on www.bseindia.com

For and on behalf of the Board of Directors
Sd/-
George M Jacob
Whole-time Director
DIN : 0018955

Place: Kochi
Date: 14.08.2023

Muthoot Vehicle & Asset Finance Limited
Registered Office: Muthoot Chambers, Opp. Saritha Theatre, Banerji Road, Kochi, Ernakulam - 682 018, Kerala, India;
Corporate Office: 5th and 6th Floor Midhun Tower, K P Vallon Road, Kadavanthra, Ernakulam - 682020, Kerala, India
Corporate Identity Number: U65910KL1992PLC006544; Tel: +91 75938 64418
Email: cs@mvafl.com, Website: www.mvafl.com

Muthoot Family - 800 years of Business Legacy

| <p>JAY SHREE TEA & INDUSTRIES LIMITED Regd. Office : "Industry House", 10, Camac Street, Kolkata -700 017, Ph. : +91 33 2282 7531-4 E-mail : webmaster@jayshreetea.com, Website : www.jayshreetea.com, CIN No. : L15491WB1945PLC012771</p> | | | | | | | | | |
|---|-----------------------------|----------------------------|-----------------------------|----------------------------|-----------------------------|----------------------------|-----------------------------|----------------------------|--|
| <p>STATEMENT OF UNAUDITED STANDALONE/CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30TH JUNE, 2023 (₹ In Lakhs except as otherwise stated)</p> | | | | | | | | | |
| Particulars | Standalone | | | | Consolidated | | | | |
| | Quarter ended | | Year Ended | | Quarter ended | | Year Ended | | |
| | 30th June, 2023 (Unaudited) | 31st March, 2023 (Audited) | 30th June, 2022 (Unaudited) | 31st March, 2023 (Audited) | 30th June, 2023 (Unaudited) | 31st March, 2023 (Audited) | 30th June, 2022 (Unaudited) | 31st March, 2023 (Audited) | |
| 1. Total Income | 17,550 | 14,222 | 15,601 | 79,404 | 17,976 | 14,679 | 16,074 | 81,259 | |
| 2. Net Profit / (Loss) before Tax, Discontinued operation and Exceptional items | 1,637 | (5,427) | 693 | (2,878) | 1,594 | (5,627) | 784 | (3,021) | |
| 3. Net Profit / (Loss) before Tax and Discontinued operation but after Exceptional items | 1,637 | (755) | 693 | 1,794 | 1,594 | (1,475) | (5,392) | (5,045) | |
| 4. Net Profit / (Loss) after Tax and Exceptional items but before Discontinued operations | 1,637 | (953) | 693 | 1,596 | 1,604 | (1,614) | (5,380) | (5,257) | |
| 5. Net Profit / (Loss) after Tax, Discontinued operations & Exceptional items | 1,637 | (953) | 693 | 1,596 | 1,604 | (1,095) | (5,424) | (4,714) | |
| 6. Total Comprehensive Income [comprising Profit / (Loss) and Other Comprehensive Income (after tax)] | 1,622 | (951) | 568 | 1,287 | 1,573 | (1,152) | (6,167) | (5,329) | |
| 7. Paid up Equity Share Capital (Face Value ₹ 5/- per share) | 1,444 | 1,444 | 1,444 | 1,444 | 1,133 | 1,133 | 1,133 | 1,133 | |
| 8. Other Equity | | | | 23,134 | | | | 21,010 | |
| 9. Earnings Per Share (EPS) (of ₹ 5/- each) (for continuing and discontinued operations) | | | | | | | | | |
| Basic & Diluted (in ₹) | 5.67* | (3.30)* | 2.40* | 5.53 | 7.07* | (4.83)* | (23.93)* | (20.80) | |
| | | | | | | | | | |

Note : The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2

